No cartelisation by cement cos in N-E; HC quashes CCI order

NO CASE. The Competition Commission had charged Star Cement and other manufacturers with collusive behaviour to manipulate prices in Assam and other North-East States

KR Srivats

In a landmark decision, the Gauhati High Court has quashed the Competition Commission of India's proceedings against Star Cement, Calcom Cement -Dalmia Brand, and Topcem India, which were facing charges of cartelisation and anti-competitive practices in the North-East region.

The judgment, delivered on Friday by Justice Kaushik Goswami, came in response to two writ petitions filed by Star Cement challenging the CCI's orders that had investigations initiated against the company.

The CCI had earlier

charged Star Cement and other cement manufacturers with engaging in collusive behaviour to manipulate prices in Assam and other North-East States, which allegedly resulted in higher prices compared to other

regions. The CCI's investigations were based on information provided by the Assam Real Estate and Infrastructure Developers Association and a senior State government official, claiming coordinated price hikes by the cement companies.

The High Court, however, found that the CCI had not made out a substantial prima facie case against cement companies. The court noted that for an inquiry under the Competition Act, 2002, the CCI must establish a reasonable basis that an agreement or practice exists which has an appreciable adverse effect on competition. In this case, the court found the evidence insufficient to warrant a full-scale investigation.

ORDER 'ILLEGAL'

Justice Goswami stated that the CCI failed to provide adequate details or justification for initiating an inquiry, thereby making the



INSUFFICIENT EVIDENCE. The Gauhati High Court found that the CCI had not made out a substantial prima facie case against the cement companies

order "illegal and void ab initio". The judgment also criticised the CCI for imposing a penalty of ₹5,00,000 on Star Cement for non-compliance with its directions, stating that the penalty was unwarranted given the lack of a legitimate prima facie case.

"When there was no uniform raising of the prices by the three cement companies, it cannot be said by any stretch of imagination that there was any agreement entered into by three cement companies, which directly or indirectly determined the purchase of sale price. In fact, the different increase in prices and different sale prices of cement instead of having adverse effect of competition would lead to better competition between the cement companies," reasoned the court while setting aside the CCI order.

"The second allegation that the three cement companies were getting huge subsidy under NEIPP for cement production in North-East States and were not passing on the benefits of the same to the consumers is not a ground at all that falls under Section 3(3)(a) and Section 3(3)(b) of the [Competition] Act, 2002, inasmuch as the subsidy, which are given for establishment of new industries in this region is by way of an incentive and the same is not to pass to the consumers is not tenable," added the court and found the reasoning of the CCI untenable.

This decision is a significant setback for the CCI coming as it does within days of the Delhi High Court quashing another investigation by the CCI against JCB India, as it underscores the need for regulatory bodies to provide

clear, evidence-based reas-

oning before taking punitive action against corporations.

Legal experts believe this ruling could prompt a reassessment of the CCI's investigatory standards and processes, especially in cases involving allegations of cartelisation. This ruling may have broader implica-

tions for similar cases where the CCI's investigatory authority is challenged on procedural grounds, economy watchers said. They noted that the judgment could lead to stricter scrutiny of regulatory actions, ensuring they are backed by robust initial evidence.



CHENNAI SUPER KINGS CRICKET LIMITED

CIN: U74900TN2014PLC098517

Registered Office: "Dhun Building", 827, Anna Salai, Chennai - 600 002. Phone: 044 - 2852 1451
Website: www.chennaisuperkings.com E-Mail ID: investor@chennaisuperkings.com

NOTICE TO SHAREHOLDERS

Notice is hereby given that the Tenth Annual General Meeting of the Members (AGM) of Chennai Super Kings Cricket Limited will be held on Friday, the 27th September 2024, at 10.20 A.M [Indian Standard Time (IST)] through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM') in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the $Rules\ made\ the reunder\ read\ with\ General\ Circular\ Nos. 14/2020, 17/2020, 20/2020, 02/2021, 02/2022, 10/2022\ and\ 09/2023\ nos. 14/2020\ nos. 14/20$ dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020, 13th January 2021, 5th May 2022, 28th December 2022 and 25th September 2023 respectively, issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars') allowing the Companies to conduct the AGM through VC / OAVM, to transact the Ordinary and Special Business as set out in the Notice dated

- Shareholders may please note that in compliance with MCA Circulars, the Tenth Annual General Meeting of the members of the Company shall be conducted in virtual mode, i.e., through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM') and there will be no physical meeting of the members taking place at common venue and physical presence of the members has been dispensed with to participate and vote in the Tenth Annual General Meeting
- In compliance with the aforesaid Circulars, soft copies of the Notice of the 10th AGM and the Annual Report for the year ended 31st March 2024 will be sent only by email to all those Members, whose email addresses are registered with the Company / Integrated Registry Management Services Private Limited, i.e., Registrar and Share Transfer Agent (RTA) or with their respective Depository Participants ("DPs"). These documents will also be made available on the websites of the Company at www.chennaisuperkings.com and Central Depository Services (India) Limited (CDSL) (agency providing the e-Voting facility) at www.evotingindia.com, from where these documents can be downloaded Shareholders may please note that no physical / hard copy of these documents will be sent by the Company
- Shareholders holding shares in physical form and who have not registered their email addresses, PAN, Aadhaar No. Bank Account details, Client Master List, including Electronic Clearing Services (ECS) mandate and other details with the Company / RTA, are requested to register above details with the Company / RTA.
- Shareholders who have not registered their email addresses can obtain soft copies of the Notice of the 10th AGM, Annual Report and / or login details for joining the AGM through VC / OAVM, including remote e-voting and e-voting during AGM, by sending scanned copy of the following documents by email to the Company at investor@chennaisuperkings.com
 - a) Signed request letter mentioning your Name, Folio Number / DP & Client ID, Complete Postal Address and email
 - b) Scanned copy of share certificate/(s) (front and back) in the case of physical shareholder;
 - c) Self-attested copy of PAN; and

Date: 31.08.2024

- Self-attested copy of Aadhaar / Driving Licence / Passport / Latest Bank Statement, supporting the registered
- 5. Shareholders holding shares in demat form are requested to update their KYC details, Email ID and Mobile No. with their
- The Cut-Off Date is 20.09.2024 for determining the eligibility of the shareholders to vote by remote e-voting or e-voting during the ensuing AGM.
- The Company shall provide remote e-voting facility to all its Members to cast their votes on the resolutions set out in the Notice of the AGM. The Company shall also provide the facility of voting through e-voting system during the AGM. The detailed instructions for remote e-voting and joining the 10th AGM through VC/OAVM and the manner of participation and casting of vote through the e-voting during the AGM by the shareholders are provided in the Notice of the AGM.

for Chennai Super Kings Cricket Limited K.S.Viswanathan Wholetime Director

'Creative collaboration is the way to India's prosperity' ciplines respectively. The Lord Selvamuthukumar

Our Bureau

It is technology rather than wage advantage that will make India grow to a \$30-trillion economy by 2047. To build technology, students should engage in creative collaborations, said PR Venketrama Raja, Chairman, Ramco Group.

Speaking at the 38th Convocation Day at the SASTRA Deemed University on Saturday, Raja said that creative collaboration is necessary for India to stay relevant.

'BIG OPPORTUNITY' "The government's targeted

expenditure of 5 per cent of GDP towards infrastructure



presenting degree certificate to a candidate at the convocation of SASTRA Deemed University in Thanjavur on Saturday

creation in the next five years is a big opportunity for young graduates," he said, observing that the convergence of multiple disciplines, such as engineering, law, social sciences and management was

redefining the landscape of design and development. Raja conferred degrees on

4,100 UG, PG and Ph.D. graduates in engineering, sciences, management, law, education and humanities.

The Founder-Chancellor's Best Doctoral Thesis Award was awarded to B Harishbabu, Bhavana Sivakumar and Raghunath Dos for their thesis work in Engineering, Sciences and non-STEM disthe CSE branch. R Sethuraman, Chancellor of SASTRA, presided, and S Vaidhyasubramaniam, Vice-Chancellor, welcomed the

Award for the Best Outgoing

B.Tech. graduate of the 2024

batch was presented to

Karthik Sainath Reddy from

businessline.

gathering.

DUSINESSINE.

Disclaimer: Readers are requested to verify & make appropriate enquiries to satisfy themselves about the veracity of an advertisement before responding to any published in this newspaper. THG PUBLISHING PVT LTD., the Publisher & Owner of this newspaper, does not vouch for the authenticity of any advertisement or advertiser or for any of the advertiser's products and/or services. In no event can the Owner, Publisher, Printer, Editor, Director/s, Employees of this newspaper/company be held responsible/liable in any manner whatsoever for any claims and/or damages for advertisements in this newspaper.



Published by Nirmala Lakshman at Kasturi Buildings, 859-860, Anna Salai, Chennai-600002 on behalf of THG PUBLISHING PVT.LTD., and Printed by Ra Babu Vijay at THG PUBLISHING PVT.LTD. Plot B-6 & B-7, CMDA Industrial Complex, Maraimalai Nagar, Chengalpattu Taluk, Chengalpattu Dist., Pin: 603209. Editor: Raghuvir Srinivasan (Editor responsible for selection of news under the PRP Act).

FORM NO INC-26 [Pursuant to Rule 30 of the Companies

(Incorporation) Rules, 2014] Advertisement to be published in the newspaper for change of registered office of the Company from One State to Another State Before The Regional Director, South East Region 3rd Floor, Corporate Bhawan, Bandlaguda, Nagole, Tattiannaram Village, Hayat Nagar Mandal, Ranga Reddy District, Hyderabad-500068, Telangana

IN THE MATTER OF SUB-SECTION (4) OF Section 13 of Companies Act, 2013 and Clause (a) of Sub-Rule (5) of Rule 30 of the companies (Incorporation) Rules, 2014 AND

IN THE MATTER OF: ULTRAFAST CHARGERS PRIVATE LIMITED (CIN: U31100KA2021PTC149305)

Having its Registered Office at Novel Tech Park, Vibgyor Net Connections, #46/4, K.No. 661/3-1114/3, 4, 5, GB Palya, Bangalore, Karnataka-560068, India Petitioner Notice is hereby given to the General Public that the Company proposes to make an application to the Central Government under section 13 of the Companies Act, 2013 seeking confirmation of alteration of the Memorandum of Association of the Company in terms of the special resolution passed at the Annual General Meeting held on 29th Day of August 2024 to enable the company to change its Registered office from "State of Karnataka" to "State of Telangana".

The orienge is registered office from "State of Karnataka" to "State of Telangana". Any person whose interest is likely to be affected by the proposed change of the registered office of the Company may deliver either on the MCA-21 portal (www.mca.gov.in) by filing investor complaint form or cause to be delivered or send by registered post of his/her objections supported by an affidavit stating the nature of his/her interest and grounds of opposition to the Regional Director (South East Region), 3rd Floor, Corporate Bhawan, Bandlaguda, Nagole, Tattiannaram Village, Hayat Nagar Mandal, Ranga Reddy District, Hyderabad-500 068, Telangana within fourteen days of the date of publication of this notice with a copy of the applicant company at its registered office at the address mentioned hellow. urrent Registered office of the Company

NOVEL TECH PARK, VIBGYOR NET CONNECTIONS. #46/4. K. NO 661/3-1114/3. 4. 5. GB PALYA, BANGALORÉ, KARNATAKA - 560068, INDIA

required to be attached thereto, will be sent to the members of the Company, electronically, whose e-mail address is registered with the Company, Plegistrar and Share Transfer Agent, Link Intime India Private Limited "Link intime"/Depository Participant(s)/ Depositories.. The Notice of the AGM and the aforesaid documents will also be available on the website of the Company at https://www.gaekwarmills.in , on the website of the RTA, Link Intime India Private Limited, at https://linkintime.co.in and

Manner of registering / updating e-mail address:

(a) Members holding shares in physical mode, who have not registered / updated their e-mail address with the Company, are requested to register / update their e-mail address by submitting Form ISR-1 (available on the website of the Registrand Transfer Agent at https://web.linkintime.co.in/KYC-downloads.html duly filled and

signed along with requisite supporting documents to Link intime at C 101, 247 Park L.B.S.Marg, Vikhroli (West), Mumbai - 400083. o) In terms of MCA Circulars, the Company has also enabled the Members to update their email address with the Company for limited purpose of receiving the Annual Report including Notice of the AGM for FY 2023-24 (including e-voting instructions along with the User ID and the Password to enable e-voting) electronically, by sending an email on rnt.helpdek@linkintime.co.in. e)Members holding shares in dematerialised mode, who have not registered updated their e-mail address are requested to register / update the same with the Depository Participant(s) where they maintain their demat accounts.

Manner of casting vote(s) through e-voting:

Members can cast their vote(s) on the business as set out in the Notice of the AGM through electronic voting system ("e-voting"). The manner of voting, including voting remotely ("remote e-voting") by Members holding shares in dematerialised mode, physical mode and for Members who have not registered their e-mail address has

een provided in the Notice of the AGM. Members attending the AGM who have not

cast vote(s) by remote e-voting will be able to vote electronically (Insta Poll) at the

Members will be able to attend the AGM through VC/OAVM, through platforn

rovided by NSDL, at www.evoting.nsdl.com The information about login redentials to be used and the steps to be followed for attending the AGM are

Members are requested to carefully read the Notice of the AGM and in particular, nstructions for joining the AGM, manner of casting vote through remote e-oting or voting at the AGM.

RAJSHREE

RAJSHREE SUGARS & CHEMICALS LIMITED

Regd Office: 'The Uffizi', 338/8, Avanashi Road, Peelamedu, Coimbatore - 641 004 Tel (0422) 4226222 Fax (0422) 2577929 CIN: L01542TZ1985PLC001706

E-Mail: rscl@rajshreesugars.com; Website: www.rajshreesugars.com

NOTICE

NOTICE is hereby given that the 38th Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Friday, the 27.9.2024 at 4 PM at the

Registered office at 'The Uffizi', 338/8, Avanashi Road, Peelamedu, Coimbatore 641 004 (Deemed venue of the meeting) through Video Conference (VC) in compliance with all the applicable provisions of the Companies Act, 2013, MCA Circulars and SEBI Circulars to transact the business set out in the Notice

In compliance with the above circulars, electronic copy of the Annual Report for

the financial year 2023-24 containing notice of AGM, Financial Statements,

Board's Report, Auditors' Report and other documents required to be attached

thereto have been sent on 30.8.2024 through electronic mode to those members whose email addresses are registered with the Depository Participants (DPs) /

Registrar and Transfer Agent (RTA) as on 23.8.2024. These documents are also

available on the website of the Company and websites of the Stock Exchanges ie.

www.bseindia.com, www.nseindia.com and on the website of National Securities

Members are advised to register / update their email address immediately, in case

b) In case of shares held in physical mode, by email to the RTA at

Any person who becomes a member of the company after dispatch of the AGM

Notice and holding shares as on the cut-off date (20.9.2024) may obtain the user

ID and password by sending request at evoting@nsdl.com /

The company is providing remote e-Voting facility for its members to cast their

votes on all resolutions set out in the AGM Notice. Additionally, the company is

providing the facility of voting through e-Voting system during the AGM. Detailed

procedure for joining the AGM and e-Voting is provided in the AGM Notice.

Members are advised to refer to the AGM Notice for full content and details.

Please note that the members who have not registered their email can procure

The remote e-voting period shall commence on Tuesday, the 24.9.2024 at 9 A.M.

and ends on Thursday, the 26.9.2024 at 5 P.M. The remote e-voting module shall

be disabled by NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by

the member, the member shall not be allowed to change it subsequently. A

Member may participate in the AGM even after exercising his right to vote through

In case of any queries, Members may refer to the Frequently Asked Questions

(FAQs) and e-voting user manual for members available at the Downloads

section of www.evoting.nsdl.com or call on toll free No.022-48867000 and 022 - 24997000. Members may also contact Ms.Pallavi Mhatre, Senior Manager, NSDL

to resolve any grievances with regard to e-voting, E-mail ID: evoting@nsdl.com or

our RTA, M/s.Link Intime India Private Limited, "Surya" 35, Mayflower Avenue,

Behind Senthil Nagar, Sowripalayam Road, Coimbatore - 641 028; Telephone

No.0422-4958995, 2539835, 2539836 Fax: 0422 2539837

It is further informed that pursuant to Section 91 of the Companies Act, 2013 and

regulation 42 of the SEBI (LODR) Regulations, 2015, the Register of Members of

the company shall remain closed from 21.9.2024 to 27.9.2024 (both days

The result of voting on the resolutions shall be declared within two working days of

conclusion of the AGM. The results declared along with the Scrutinizer's report

shall be placed on the Company's website and on the website of NSDL for the

information to the members and communicated to the Stock Exchanges

remote e-voting but shall not be allowed to vote again in the meeting.

user ID and password by following the instructions provided in the AGM Notice.

coimbatore@linkintime.co.in. Please refer our advertisement published on

and Depository Limited (NSDL), evoting agency www.evoting.nsdl.com

a) In case of shares held in demat mode, with their respective DPs.

By Order of the Board of Directors

Mrs. Shweta Shah Whole-time Director & CEO (DIN:- 03287393)

or The Gaekwar Mills Limited

Joining the AGM through VC/OAVM:

Place : Mumbai.

convening the AGM.

they have not done so earlier;

29.8.2024, for more details.

Email:coimbatore@linkintime.co.in

inclusive) for the purpose of AGM.

Coimbatore

31.8.2024

Date: September 1, 2024

on the websites of Stock Exchanges i.e. BSE Limited at https://www.bseindia.com

Place: Bangalore Date: 01.09.2024

converting news into economic For and on behalf of the Applica For Ultrafast Chargers Private Limited -sd- Rakesh Kumar Chittamuru DIN: 09233926

intelligence. THE GAEKWAR MILLS LIMITED CIN: L17120MH1949PLC007731 Reg Office: 2/2, Plot – 2, New Sion CHS, Swami Vallabhdas Marg, Road No. 24, Sindhi Colony, Sion, Mumbai-400 022. Tel: 022-4018811, Email Id: gaekwarmills1928@gmail.com, Website: www.gaekwa Ninety Fifth Annual General Meeting of The Gaekwar Mills Limited Members are requested to note that the Ninety Fifth Annual General Meeting ("AGM") wemboers are requested to note that the Ninety Fifth Annual General Meeting ("AGM") of the Members of the Company will be held on Monday, September 30, 2024 at 5.00 P.M. (IST) through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with all the applicable circulars on the matter issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Securities and exchange Board of India ("SEBI"), to transact the business set out in the Notice The Notice of AGM and the audited standalone financial statements for the financial year 2023-24, along with Board's Report, Auditors' Report and other documents required to be attached thereto, will be sent to the members of the Company,

50 years of

50 Years of Insight

SPEARHEAD METALS AND ALLOYS LIMITED

Regd Office: Ladam House, C-33, Opp. ITI, Wagle Industrial Estat Thane (W) -400604. Tel No. 02271191000 Email ID: compliances@ladam.in CIN No. U27109MH1990PLC056088

NOTICE OF ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC)/ OTHER AUDIO-VISUAL MEANS (OAVM)

The notice is hereby given that the Annual General Meeting ("AGM") of Spearhead Metals And Alloys Limited will be held on Wednesday, 25th September, 2024 at 12.00 noon (IST) through Video Conferencing, to transact the Businesses, as set out in the Notice of AGM. The Electronic copies of the Notice of AGM have been sent on Monday, September 02, 2024, to all the members whose email IDs are registered with the Company/Depository Participant(s) as on Friday August 30, 2024, in accordance with the circulars issued by Ministry of Corporate Affairs dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020, January 13, 2021, 05th May 2022, 28th December 2022 and September 25, 2023 along with SEBI circulars dated 12th May 2020 and January 05th, 2023. An advertisement requesting shareholders to register their mail id was published in the newspaper dated Friday, August 30, 2024.

Members holding shares either in physical form or in dematerialized form, as of the **cut-off date of Wednesday, September 18, 2024,** may cast their vote electronically on the Ordinary Business as set out in the Notice of AGM through an electronic voting system of Purva Sharegistry (India) Private Limited from a place other than the venue of AGM ("remote e-voting"). All the members are informed

- i, the Business as set out in the Notice of AGM may be transacted through voting
- ii. the remote e-voting shall commence on September 22, 2024 (9.00 A.M):
- iii. The remote e-voting shall end on September 24, 2024 (5.00 P.M) iv. the cut-off date for determining the eligibility to vote by electronic means or at
- the AGM is September 18, 2024. any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of the Notice of AGM and holding shares as of the cutoff date September 18, 2024, may obtain the login ID and password by

sending a request at following email id's: evoting@purvashare.com. Members may note that:

- a) The remote e-voting module shall be disabled by Purva Sharegistry (India) Private Limited after the aforesaid date and time for voting and once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to
- b) The facility for voting at the AGM shall be made available through e-voting b Purva Sharegistry (India) Private Limited;
- c) The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again;
- d) A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date shall be entitled to avail the facility of remote e-voting.

n case if you have any queries or issues regarding attending AGM & e-Voting from the Purva e-Voting System, you can write an email to evoting@purvashare.com or contact at 022-49614132 and 022-49700138 or contact the company on emai at $\underbrace{support@purvashare.com}/\underbrace{compliances@ladam.in}_{also} \text{ who will also address grievances connected with the voting by electronic means.}$

For and on behalf of Spearhead Metals and Alloys Limited Ashwin Kumar Sharma

DIN: 05143846 Date: 02 09 2024



CHENNAI SUPER KINGS CRICKET LIMITED

CIN: U74900TN2014PLC098517 Registered Office: "Dhun Building", 827, Anna Salai, Chennai - 600 002. Phone: 044 - 2852 1451 Website: www.chennaisuperkings.com E-Mail ID: investor@chennaisuperkings.com

NOTICE TO SHAREHOLDERS

Notice is hereby given that the Tenth Annual General Meeting of the Members (AGM) of Chennai Super Kings Cricket Limited will be held on Friday, the 27th September 2024, at 10.20 A.M [Indian Standard Time (IST)] through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM') in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with General Circular Nos.14/2020, 17/2020, 20/2020, 02/2021, 02/2022, 10/2022 and 09/2023 dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020, 13th January 2021, 5th May 2022, 28th December 2022 and 25th September 2023 respectively, issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars') allowing the Companies to conduct the AGM through VC / OAVM, to transact the Ordinary and Special Business as set out in the Notice dated

- Shareholders may please note that in compliance with MCA Circulars, the Tenth Annual General Meeting of the members of the Company shall be conducted in virtual mode, i.e., through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM') and there will be no physical meeting of the members taking place at common venue and physical presence of the members has been dispensed with to participate and vote in the Tenth Annual General Meeting of the Company.
- In compliance with the aforesaid Circulars, soft copies of the Notice of the 10th AGM and the Annual Report for the year ended 31st March 2024 will be sent only by email to all those Members, whose email addresses are registered with the Company / Integrated Registry Management Services Private Limited, i.e., Registrar and Share Transfer Agent (RTA) or with their respective Depository Participants ("DPs"). These documents will also be made available on the websites of the Company at www.chennaisuperkings.com and Central Depository Services (India) Limited (CDSL) (agency providing the e-Voting facility) at www.evotingindia.com, from where these documents can be downloaded Shareholders may please note that no physical / hard copy of these documents will be sent by the Company
- Shareholders holding shares in physical form and who have not registered their email addresses, PAN, Aadhaar No. Bank Account details, Client Master List, including Electronic Clearing Services (ECS) mandate and other details with the Company / RTA, are requested to register above details with the Company / RTA.
- Shareholders who have not registered their email addresses can obtain soft copies of the Notice of the 10th AGM, Annual Report and / or login details for joining the AGM through VC / OAVM, including remote e-voting and e-voting during AGM, by sending scanned copy of the following documents by email to the Company at investor@chennaisuperkings.com RTA at corpserv@integratedindia.in:
 - a) Signed request letter mentioning your Name, Folio Number / DP & Client ID, Complete Postal Address and email
 - b) Scanned copy of share certificate/(s) (front and back) in the case of physical shareholder;
 - c) Self-attested copy of PAN; and

Place: Chennai

Date: 31.08.2024

- d) Self-attested copy of Aadhaar / Driving Licence / Passport / Latest Bank Statement, supporting the registered address of the Member
- Shareholders holding shares in demat form are requested to update their KYC details, Email ID and Mobile No. with their respective DPs
- 6. The Cut-Off Date is 20.09.2024 for determining the eligibility of the shareholders to vote by remote e-voting or e-voting during the ensuing AGM
- The Company shall provide remote e-voting facility to all its Members to cast their votes on the resolutions set out in the Notice of the AGM. The Company shall also provide the facility of voting through e-voting system during the AGM. The detailed instructions for remote e-voting and joining the 10th AGM through VC/OAVM and the manner of participation and casting of vote through the e-voting during the AGM by the shareholders are provided in the Notice of the AGM.

for Chennai Super Kings Cricket Limited K.S.Viswanathan Wholetime Director

SUPPLIERS INVITED

We wish to procure various materials for packaging of milk & milk products e.g. Injection & Blow Molded, Thermoformed items, Plastic Crates/Pallets & Insulated boxes, Flexible laminates, nylon barrier Ghee Film, LDPE Liner & Shrink Film, Aluminum Foil, BOPP Tape, Printed PVC shrink sleeves, printed HDPE PL & multiwall paper bags, mono / ceka / Refill Cartons, Corrugated Box/Carton/Trays/Pads, Tin Containers, MS / Plastic Barrel, Glass bottle, Crown/Cap/lug cap, Wooden Stick & spoon, vegetable parchment paper etc. Various Material handling equipment (MHE) & storage solution, warehouse automation equipment are also required

Various other items e.g. Annatto Butter Colour, Vitamins, Dahi Culture, Butterscotch Chikki, Flavour, Colour & Stabilizers for Dairy Products, Fruit pulp/compounds/preparations, DCP & Mineral Mixture, visibility & display materials like Banners, Posters, Danglers, T-shirts, Caps, Bags, Umbrella, Promotable & display racks, Gunny/Jute Bag, Veterinary Medicines, First Aid/Surgical items for veterinary application, liquid Nitrogen & LN2 containers, Wheat, Cattle feed raw materials & ingredients like DORB, Maize, Guar meal, Rapeseed, R.P. Fine, Raw Rice Bran, Mycotoxin Binder, Analytical lab equipment for food & feed analysis, cleaning & sanitizing chemicals etc. and various refrigeration equipment e.g. Deep freezer, Cold Room, Visi Cooler, Push Cart with eutectic deep freezer etc. & vending machines are also required.

Reputed suppliers interested in supplying the above said items may please write to us at purchase@amul.coop







PATANJALI FOODS LIMITED

CIN: L15140MH1986PLC038536

Registered Office: 616. Tulsiani Chambers. Nariman Point. Mumbai - 400021. Maharashtra Email: secretarial@patanjalifoods.co.in Telephone: (+91-22) 22828172/69061600 Website: www.patanjalifoods.com

PUBLIC NOTICE OF 38th ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 38th Annual General Meeting ("AGM") of the members of Patanjali Foods Limited ("the Company") will be held on Thursday, September 26, 2024 at 3.00 P.M. through video conferencing ("VC") / other audio visual means ("OAVM"), in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and rules made thereunder read with General Circular No. 09/2023 dated September 25, 2023 read with the circulars issued earlier on the subject (collectively referred to as "MCA Circulars") and SEBI vide its Master Circular No. SEBI/HO/CFD/PoD2/CIR/P/2023/120 dated July 11 2023 read with Circular No. SEBI/ HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated October 07, 2023 read with the circulars issued earlier on the subject (collectively referred to as "SEBI Circulars"), have permitted Companies to conduct their AGM for financial year ending on March 31, 2024, through video conferencing ("VC") or other audio visual means ("OAVM") before September 30, 2024, without physical presence of the Members at a common venue.

The Notice convening the 38th AGM of the Company along with explanatory statement ("Notice") and Annual Report of the Company for the financial year 2023-24, which inter-alia comprises of audited standalone financial statements of the Company for the financial year ended March 31, 2024 and Report of Board of Directors and Auditors thereon ("Annual Report"), will be sent only through e-mail to the members of the Company, whose e-mail addresses are registered with the Company / Depository Participants in accordance with the MCA Circulars and SEBI Circulars. Members can join and participate in the 38th AGM through VC / OAVM facility only.

The Notice of the 38th AGM and Annual Report will be made available on the website of the Company (www.patanjalifoods.com), Stock Exchanges, where equity shares of the Company are listed i.e., BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India Limited (www.nseindia.com) and National Securities Depository Limited ("NSDL") (www.evoting.nsdl.com) in due course.

Manner of casting vote through remote e-voting and e-voting system during AGM:

- a) The manner of casting of votes through remote e-voting by members holding shares in dematerialised mode, physical mode and for members who have not registered their email addresses are provided in the Notice of the 38th AGM.
- b) The facility for casting votes through e-voting system at AGM will also be made available at the AGM and members attending the AGM who have not cast their votes by remote e-voting will be able to vote at the AGM through e-voting system. The manner of voting through e-voting system are provided in the Notice of the 38th AGM.

Manner of registering / updating email address:

- a) Members holding shares in physical mode and who have not updated their email addresses with the Company are requested to update their email addresses by writing to the Company at secretarial@patanjalifoods.co.in or Registrar and Share Transfer Agent (RTA) of the Company at investors@sarthakglobal.com along with the copy of the signed request letter mentioning the name, demat account number/folio number, email id, mobile number and address of the Member, self-attested copy of the PAN card and of any document (eg.: Driving License, Election Identity Card, Passport) as supporting documents. Members holding shares in dematerialized mode are requested to register / update their email addresses with the relevant Depository Participants.
- b) Members holding shares in dematerialised mode and who have not registered / updated their email addresses with their Depository Participants, are requested to register / update their email addresses with the Depository Participants with whom they maintain their demat accounts
- c) Members are requested to carefully read all the Notes set out in the Notice of the 38th AGM and in particular, instructions to members attending the AGM through VC / OAVM, remote e-voting and e-voting at the AGM.
- d) If you have any queries or issues regarding attending AGM and e-voting, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting user manual for shareholders available at download section of www.evoting.nsdl.com or call on : 022 - 4886 7000 or send a request to Ms. Praiakta Pawle at evoting@nsdl.co.in

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Ms. Prajakta Pawle, NSDL Trade World, 4th Floor, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400013 or send an email to evoting@nsdl.co.in or call on 022 - 4886 7000.

For Patanjali Foods Limited



TECHNOCRAFT INDUSTRIES (INDIA) LIMITED Corporate Identification Number (CIN): L28120MH1992PLC069252

Registered Office: Technocraft House, A-25, Road No. 03, MIDC Industrial Estate, Andheri (East), Mumbai - 400093, Maharashtra, India. **Telephone:** +91-22-4098 2222/2340; **Fax:** +91-22-4098 2200; $\textbf{Email:} \ \underline{investor@technocraftgroup.com}; \ \textbf{Website:} \ \underline{www.technocraftgroup.com}$ Contact Person: Mr. Neeraj Rai, Company Secretary & Compliance Officer

BUYBACK OFFER OPENS TODAY NOTICE TO ELIGIBLE SHAREHOLDERS IN REGARD TO BUYBACK OF EQUITY SHARES

This advertisement ("Advertisement") is being Issued by Technocraft Industries (India) Limited ("Company") to the Eligible Shareholders holding Equity Shares as on the Record Date (i.e., August 27, 2024), in regard to the buyback of not exceeding 2,88,889 (Two Lakhs Eighty-Eight Thousand Eight Hundred and Eighty-Nine) fully paid-up equity shares having face value of INR 10/- (Indian Rupees Ten only) each ("Equity Shares"), on a proportionate basis, through the "tender offer" route in accordance with the Securities and Exchange Board of India (Buy-Back of Securities) Regulations, 2018, as amended ("Buyback Regulations") using Stock Exchange Mechanism at a price of INR 4,500/- (Indian Rupees Four Thousand and Five Hundred Only) per

One Hundred Thirty Crores and Five Hundred only) excluding Transaction Costs ("Buyback"). The Public Announcement dated August 14, 2024 was published on August 15, 2024. The Company has also sent the letter of Offer dated August 28, 2024 along with the Tender Form electronically to all Equity Shareholders/Beneficial Owners of Equity Shares as on the Record Date who have registered their e-mail ID's with the Company or the Depositories, in accordance with the Buyback Regulations and such other circulars or notifications, as may be applicable. Further, in terms of Regulation 9(ii) of the Buyback

Equity Share. payable in cash, for an aggregate amount not exceeding INR 130,00,00,500/- (Indian Ru

Regulations, if the Company receives a request from any Eligible Shareholder for a physical copy of the letter of Offer, the same shall be provided. Please refer to paragraph 20.27 of the Letter of Offer for further details. NSE is the exclusive designated stock exchange for this Buyback Offer.

4. The blot solicate of activities in relation to the bayback are set out below.		
Activity	Date	Day
Buyback Opening Date	September 02, 2024	Monday
Buyback Closing Date	September 06, 2024	Friday
Last Date of Receipt of completed Tender Forms and other specified documents to the Registrar to the Buyback	September 06, 2024	Friday

For a detailed schedule of activities, please refer to page 3 of the letter of Offer. The details of the Buyback Entitlement are as follows:

•	The detaile of the Buyback Enddement are do follows.		
	Category	Indicative Entitlement Ratio of Buyback*	
	Reserved Category for Small Shareholders	97 Equity Shares for every 745 Equity Shares held on the Record Date	
	General Category for all other Eligible Shareholders	6 Equity Shares for every 553 Equity Shares held on The Record Date	

*The above ratio of Buyback is approximate and provides an indicative Buyback Entitlement. Any computation of entitled Equity Shares using the above ratio may provide a slightly different number due to rounding off. The actual Buyback Entitlement for Reserved Category for Small Shareholders is 13.02005558% and General Category for all other eligible Shareholders is 1.08514074%.

- For further information on the ratio of Buyback as per the Buyback Entitlement in each category, please refer paragraph 19.5 on page no. 41 of the Letter of Offer.
- Eligible Shareholders can also check their Entitlement on the website of the Registrar to the Buyback by following the steps given below:
 - Click on https://linkintime.co.in/Offer/Default.aspx
 - Select the name of the Company Technocraft Industries (India) Limited Buyback-2024. Select holding type - "Demat" or "Physical" or "PAN".
 - Based on the option selected above, enter your 'DPID CLID' or 'Folio Number' or 'PAN' Click on submit button.
 - Then click on 'View' button

 - The entitlement will be provided in the pre-filled 'FORM OF ACCEPTANCE-CUM ACKNOWLEDGEMENT'. A copy of the Public Announcement and the Letter of Offer (along with the Tender Form and Form SH-4) shall
- (www.systematixgroup.in), Registrar to the Buyback (www.linkintime.co.in) and is expected to be available on the websites of SEBI (www.sebi.gov.in), NSE (www.nseindia.com) and BSE (www.bseindia.com). In terms of Regulation 24(i)(a) of the Buyback Regulations, the Board accepts full and final responsibility for

be available on the websites of the Company (www.technocraftgroup.com), Manager to the Buyback

- all the information contained in this Advertisement and confirms that this Advertisement contains true. factual and material information and does not contain any misleading information.
- 10. Capitalised terms used but not defined in this Advertisement shall have the meaning ascribed to such terms in the

MANAGER TO THE BUYBACK SYSTEMATIX GROUP Investments Re-defined

Systematix Corporate Services Limited The Capital, A-Wing, 6th Floor, No. 603-606,

Plot No. C-70, G-Block, Bandra-Kurla Complex (BKC), Bandra (Fast), Mumbai 400 051, Maharashtra, India **Telephone:** +91-22-6704 8000 Fax: +91-22-6619 8029

Contact Person: Ms. Jinal Sanghvi Email: ecm@systematixgroup.in Website: www.systematixgroup.in SEBI Registration Number: INM000004224 Validity Period: Permanent

LINK Intime

Link Intime India Private Limited C-101, 1st Floor, 247 Park, Lal Bahadur Shastri Marg,

REGISTRAR TO THE BUYBACK

Vikhroli (West) Mumbai, Maharashtra - 400083, India Tel. No.: +91 81081 14949 Email: technocraft.buvback2024@linkintime.co.in

Website: www.linkintime.co.in **Investor Grievance**

Email: technocraft.buyback2024@linkintime.co.in Contact Person: Ms. Shanti Gopalkrishnan SEBI Registration No.: INR000004058

For and on behalf of the Board of Directors of Technocraft Industries (India) Limited

Validity Period: Permanent

Neerai Rai

Date: September 01, 2024 Company Secretary and Compliance Officer Place: Mumbai. Membership No. F6858



For RAJSHREE SUGARS & CHEMICALS LIMITED

M.PONRAJ

Date: August 31, 2024

Place: Indore







Ramji Lal Gupta Company Secretary



பவித்திர உற்சவத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தாகளுக்கு சனிக்கிழமை அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக. 31: ஸ்ரீவில் லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் துணைக் கோயிலான திருவேங்க டமுடையான் கோயிலில் திருப வித்ர உற்சவம் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் திருவிழா காலங்க ளில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருவேங்கடம் உடையான் கோயி வில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்ச னம் நடைபெறும்.

இத்தகைய விழாக் காலங்க ளில் ஏற்படும் குறைகளை நிறைவு செய்யும் வகையில் திருபவித்ர உற் சவம் நடத்தப்படும்.

இதன்படி, திருவேங்கட முடையான் கோயிலில் திருப்ப வித்ர உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து பூமாலை எடுத்து வரப் பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேத திரு வேங்கடமுடையானுக்கு அலங் கார திருமஞ்சனமும், அனுக்ஞை, திவ்ய பிரபந்த கோஷ்டி தொடக் கம், சோம ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தொடர்ந்து,சனிக்கிழமைவிஸ் வருபம், ரக்ஷாபந்தனம், பவித்ரம் சாற்றுதல், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. 4 நாள்கள் நடை பெறும் இந்த பவித்ரா உற்சவம் திங்கள்கிழமை காலை உதய கருட சேவை, தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

மானாமதுரையில் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று போலீஸார் கண்காணிப்புப் பணி

மானாமதுரை, ஆக. 31: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் துணைக் கண்காணிப்பா ளர் நிரேஷ் தலைமையில் போலீ ஸார் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று கண்காணிப்பு

பணியை மேற்கொண்டனர். மானாமதுரையில் காவல் துணைக் கண்காணிப்பா ளராக (டி.எஸ்.பி.) நிரேஷ் அண் மையில் பொறுப்பேற்றார். இவர் மானாமதுரை காவல் உள்கோட் டத்துக்குள்பட்ட பகுதிகளில் சட்டம், ஒழுங்கைப் பராமரித்து பொது மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல கட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக மானா மதுரை நகரில் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ஆர்.சி. தேவாலயம், தேவர் சிலை, சுந்தர புரம் வீதி, கன்னார்தெரு, காந்தி சிலை, அண்ணா சிலை உள் பகுதிகளில் கண்காணிப்பாளர் துணைக் நரேஷ் தலைமையில் காவல் ஆய் வாளர்கள், உதவி ஆய்வாளர் கள், சிறப்பு உதவி ஆய்வாளர் கள் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்ட மல்லர் கம்பம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

சிவகங்கை, ஆக. 31: சிவகங்கை மாவட்ட மல்லர் கம்பம் சங்கத் துக்கு புதிய நிர்வாகிகள் சனிக்கி

ழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கையில் நடைபெற்ற இந்தச் சங்கத்தின் செயற்குமுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தலைவராக மதகுப்பட்டி வாடி வாசல் முத்துவேல்செல்வமும், பொருளாளராக காளையார்கோ வில் எஸ். அற்புதசாமியும், செயல

ராக நா. கலைச்செல்வமும் தேர்வு இவர்கள் செய்யப்பட்டனர். அடுத்த முன்று ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பை வகிப்பர்.

கூட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலர் பயாஸ்அகமது முன்னிலை வகித் தார். இதில், மல்லர் கம்பம் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மணி முத்து, விக்ரம் கிருஷ்ணன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்/ ராஜபாளையம், ஆக. 31: சதுரகிரி சுந்தரமகாலிங் கம் கோயிலில் சனி பிரதோஷத் தையொட்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச் சரகத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆவணி மாத பிரதோ ஷம், அமாவாசை வழிபாட்டுக் காக சனிக்கிழமை (ஆக. 31) முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

சனிக்கிழமை பிரதோஷத்தை யொட்டி, காலை 6.50 மணி முதல் வத்திராயிருப்பு தாணிப்பாறை அடிவாரம் வழியாக பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதிக் கப்பட்டனர். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மாகலிங்கம் கோயில்களில் பிற் பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிச னம் செய்தனர்.

கோயில் நிர்வாகம் சார்பில்,

திருவாடானை, ஆக. 31: ஆர்**.**எஸ்**.**

மங்கலத்தில் திரௌபதி அம்மன்

கோயில் திருவிழாவையொட்டி,

பக்தர்கள் சனிக்கிழமை பூக்குழி

கடந்த 9-ஆம் தேதி காப்புகட்டு

தலுடன் தொடங்கியது. அன்று

முதல் தினமும் பல்வேறு கிராமத்

தினரின் மண்டகப்படி பூஜைகள்

நடைபெற்று வந்தன. பக்தர்கள்

இந்தக் கோயில் திருவிழா

இறங்கினர்.

ஆர்.எஸ்.மங்கலம் கோயிலில்

பூக்குழி இநங்கிய பக்தர்கள்

பள்ளி மேலாண்மைக் குழு

மறுகட்டமைப்புக் கூட்டம்

நாகபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழு

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரலட்சுமிக்கு சான்றிதழ் வழங்கிய

தலைமை ஆசிரியர் ஸ்ரீதர்.



சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை தரிசனத்துக்குச் சென்ற பக்தர்கள்.

சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சதுரகிரியில் ஞாயிற்றுக்கி ழமை (செப்.1) சிவராத்திரி வழி பாடும், திங்கள்கிழமை (செப்.2) அமாவாசை சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகி யோர் செய்தனர்.

ராஜபாளையம்: சனி பிரதோ ஷத்தையொட்டி, ராஜபாளை யம் அருகே தெற்கு வெங்காநல் லூர் சிதம்பரேஸ்வரர் கோயி லில் சிறப்பு வழிபாடு நடைபெற்

வீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்

வான திரௌபதி திருகல்யாணம்

செவ்வாய்க்கிழமை நடைபெற்

றது. இந்த நிலையில், காப்புக்

கட்டி விரதமிருந்து வந்த பக்தர்

கள் கோயில் முன்பாக பூக்குழி

இறங்கி நேர்த்திக் கடன் செலுத்

மிக்கும் சிறப்பு பூஜைகள் நடை

பெற்றன. இதில் திரளான பக்தர்

பின்னர், அம்மனுக்கும் சுவா

றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலு மிச்சை, கரும்புச் சாறு உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல,மாயூரநாதசுவாமி கோயில், ராஜபாளையம் அரு கேயுள்ள வாழவந்தாள்புரம் மன் மத ராஜலிங்கேசுவரர் கோயில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வ ரர் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ

திருப்பாச்சேத்தி அருகே பட்டா நிலத்தில் மணல் திருட்டு

மானாமதுரை, ஆக. 31: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே பட்டா நிலத்தில் மணல் திருடப்பட் டதாக காவல் நிலையத்தில் சனிக் கிழமை புகார் அளிக்கப்பட்டது.

திருப்பாச்சேத்தி அருகே கல்லூ ரணி வருவாய்ப் பிரிவு முலக்குளம் கிராமத்தில் போஸ், காளிமுத்தம் மாள் ஆகியோருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிலர் சட்டவிரோதமாக பள் ளம் தோண்டி அதிலிருந்து மணலை திருடிச் சென்றனர். இதுகுறித்து கல்லூரணி கிராம நிர்வாக அலுவ லர் செல்வின் பிரபு அளித்த புகா ரின் பேரில், திருப்பாச்சேத்தி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மணலை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

கானாடுகாத்தான் பகுதியில் செப். 3– இல் மின் தடை

காரைக்குடி, ஆக. 31: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட் டது.

இதுகுறித்து காரைக்குடி மின் வாரிய செயற்பொறியாளர் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கானாடுகாத்தான் துணை மின் நிலையத் தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

நடைபெற உள்ளன. எனவே, ஸ்ரீ ராம் நகர்,கோட்டையூர்,வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடு காத்தான், கொத்தமங்கலம், நெற் புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான் குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்க ளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோ கம் இருக்காது என்றார் அவர்.

பயிர்களைச் சேதப்படுத்தும் ஒந்நை யானை

விவசாயிகள் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக. 31: ஸ்ரீவில் லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர் களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் தோட்டங் களுக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மம்சாபுரம், அத்தித்துண்டு, பந்தப்பாறை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் மா, தென்னை, பலா ஆகிய பயிர்கள் சாகுபடி செய் யப்பட்டுள்ளன. மேலும், மலைய டிவாரப் பகுதிகளில் பனை மரங் கள் அதிகளவு உள்ளதால், கருப் பட்டி, பதநீர், பனங்கிழக்கு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் ஈடுபட் டுள்ளனர். தற்போது பனம்பழம் சீசன் என்

பதால், இவற்றை உண்பதற்காக ஒற் றைக் காட்டு யானை இந்தப் பகு தியில் நடமாடி வருகிறது. கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் அந்த யானை மா, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. விளை நிலங்களில் சுற்றித்திரியும் அந்த யானையால் விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர்.



ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பந்தப்பாறை பகுதியில் யானையால் சேதப்படுத்தப்பட்ட வாழைகள்.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனத் துறையின் அந்தக் காட்டு யானையை விரட்ட முடிவு செய்து, 'ட்ரோன்' உதவியு டன் 24 மணி நேரமும் அதன் நட மாட்டத்தைக் கண்காணித்து வரு

அரசுப் பள்ளிக்கு பேருந்து வழங்கிய முன்னாள் மாணவர்



சிவகங்கை அருகே வெற்றியூர் அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் நன்கொடையாக வழங்கிய புதிய பேருந்தை இயக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித்.

அருகே அரசு மேல்நிலைப் பள் <u>ബിധിல് படிக்கும் மாணவிகளை</u> அழைத்து வர ரூ. 27 லட்சத் துக்கு முன்னாள் மாணவர் வாங் கிக் கொடுத்த புதிய பேருந்தின் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

காளையார்கோவில் அருகே வெற்றியூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் தற்போது 184 மாணவ, மாணவிகள் படிக்கின்ற னர். மேலும் இந்த பள்ளியில் கருங் குளம் உள்பட சுமார் 10- க்கும் மேற் பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் தினமும் பள்ளிக்கு வந்து செல்ல பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், இந்தப் பள்ளி யின் முன்னாள் மாணவரும், முனை வருமான முருகேசன்- ஜெயலட் சுமி தம்பதியர் ரூ. 27 லட்சம் மதிப்

சிவகங்கை, ஆக. 31: சிவகங்கை பிலான புதிய பேருந்தை வாங்கி பள்ளிக்கு நன்கொடையாக வழங் கினர்.இதையடுத்து, பள்ளி வளா கத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சி யர் அஷாஅஜித் தலைமை வகித்து புதிய பேருந்து இயக்கத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்டக் கல்வி அ<u>லு</u> வலர் வடிவேல், பெற்றோர்-ஆசிரி யர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேருந்தில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவி களை அழைத்து வரலாம். தினமும் இந்தப் பேருந்தை இயக்கி பராமரிக் கும் பொறுப்பை முனைவர் முரு கேசன் ஏற்றுக் கொள்வதாக அறி

முன்னதாக பள்ளித் தலைமை அசிரியர் செல்வம் வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியர் இள மாறன் நன்றி கூறினார்.

கல்வி உதவித் தொகை

ராஜபாளையம், ஆக. **31**: ராஜபாளை யத்தில் ராம்கோ குழும நூற்பாலைக ளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நூற்பாலை வளாகத்தில் நடை பெற்ற நிகழ்வில், 1,905 தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.47 லட்சத்தை நூற்பா

லைப் பிரிவின் தலைவர் மோகனரங் கன், துணைத் தலைவர் நாகராஜன், பொது மேலாளர் பாலாஜி ஆகியோர் வழங்கினர்.

இதில் தொழிற்சங்கத்தின் சார்பில் என்.கண்ணன், ஐஎன்டியுசி தலைவர் ஆர். கண்ணன், ஏஐடியுசி பொதுச் செயலர் பி.கே. விஜயன் அகியோர் கலந்து கொண்டனர்.

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் equitas (முன்னர் எக்விடாஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் என அறியப்பட்டது) லகம்: 4வது தளம், பேஸ் - II, ஸ்பென்சர் பினாசா, எண். 769, ரோடு, அன்னாசாலை, சென்னை, தமிழ்நாடு - 600 002. போன் : 044 - 4299 5000, 044 - 4299 5050

அசையா சொத்துக்கள் விற்பதற்கான விற்பனை அறிவிப்பு SARFAESI சட்டம் 2002 மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் 2002

விதிகள் 8(6)-ன் கீழ் மின்னணு ஏல விற்பனை அறிவிப்பு கடன்தாரர்கள், இணைகடன்தாரர்கள் மற்றும் ஜாமீன்தாரர்களுக்கு குறிப்பாகவும் மற்றும் பொதுவாக போது மக்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் கடன் அளித்தவருக்கு அடமானம் செய்யப்பட்டுள்ள கிழே குறிப்பிட்டுள்ள அசையா சொத்துகளை எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடேட்-ன் அதிகார்பூர்வ அதிகாரியால் அசல் சுவாதீனம் எடுத்து எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லியிடெட்-க்கு செலுத்த வேண்டிய கடனை கீழே குறிப்பிட்டுள்ள கடன்தாரர்களிடமிருந்து வசூலிப்பதற்காக **"உள்ளது உள்ளபடி உள்ளவை" "என்ன உள்ளதோ அதே நிலையில்" 05.10.2024** அன்று விற்பனை செய்யப்படும் என்று இந்த அறிவிப்பு வழங்கப்படுகிறது.

கடன்தாரர்கள் / ஜாமீன்தாரர்கள் பெயர் மற்றும் முகவரி: 1. திகு. மகேஸ்வரன், த/பெ. ராமன் திருமதி. சத்யவேணி, க/பெ. மகேஸ்வரன், இருவரின் முகவரி : 321/1, விளோபா காலனி, கள்ளமாநாயக்கன்பட்டி, வெம்பாக்கோட்டை, விகுதுநகர் - 626131. கடன் கணக்கு எண். SESIKSi0382610 **கோரும் நிலுவை தொகை:** 20.11.2023 அன்று வரை **ரு.3,37,156/-** மேலும் 21.11.2023 முதல் பின் வட்டி <u>பற்றும் பாதாந்திர வட்டியுடன் கணக்கிட்டு, கட்டணங்கள் மற்றும் செலவுகளை சேர்க்கு (பொத்த நிலுவை தொகை</u> 23.08.2024 அன்று வரை ரூ.5,16,848.44/-)

அசையா சொத்றுக்களின் விபரம்: விருதுநகர் பதிவு மாவட்டம் மற்றும் வெம்பாக்கோட்டை தாலுக்கா, ஆலங்குலம் கிராமம், கதவு எண்.2/202, நத்தம் சர்வே எண்.321/1, புதிய நத்தம் சர்வே எண்.321/8-ன்படி 35.5 சதூர மீட்டருக்கு சமமான 381.98 சதுர அடி நிலம் மற்றும் அங்குள்ள கட்டிடம். மேலும் அதனுடன் இணைத்த துண்டுகளும், பகுதிகளும் மற்றும் மின்வாரிய மதிப்பீடு எண்.2970071505, எல்லைகள்: வடக்கில் : கிழக்கு மேற்காக தெரு, தெற்கில் : காளியப்பன் அவர்களுக்கு சொந்தமான வீடு, பொது சந்து, கிழக்கில்: பிரபாகரன் அவர்களுக்கு சொந்தமான வீடு , பொது சுவர், பேற்கில்: பெருமாள் அவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் பொது சந்து, அளவுகள்; கிழக்கு மேற்காக இருபுறமும் 5 சதுர மீட்டர், வடக்கு தெற்காக மேற்கு பகுதியில்: 7.2 சதுர மீட்டர், வடக்கு தெற்காக கிழக்கு பகுதியில்: 7 சதுர மீட்டர் இந்த சொத்து விருதுநகர் பதிவு மாவட்டம் மற்றும் கீழராஜகுஷாமன் துணைபதிவு மாவட்டத்திற்குட்பட்டது மற்றும் அங்குள்ள அளைத்து கட்டிடங்கள் மற்றும் அங்கு இணைக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள் அல்லது தற்போது மற்றும் பின்வரக்கூடிய காலத்தில் நிரந்தரமாக நிலத்துடன் பொருத்தப்பட்டவைகள் மற்றும் அதனுடன் அனைத்து வழக்கமான

குறைந்த பட்ச விலை : ரூ.8,74,000/-

முன்வைப்பு தொகை: ரூ.87,400/-தொடர்புக்கு: செந்தில் குமார்.R : 95245 47033, அய்யப்பன் : 90037 61275

மின்னணு ஏல விற்பனைக்கான விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை www.equitasbank.com & https://sarfaesi.auctiontiger.net பெற்றுக் கொள்ளவும். அதிகார்பூர்வ அதிகாரி எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்

மின் ஏலத் தேதி: 05.10.2024

CONF92

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக. 31: ஸ்ரீவில்

லிபுத்தூர் அருகேயுள்ள நாகபா

ளையம் ஊராட்சி ஒன்றிய நடுநி

லைப் பள்ளியில் பள்ளி மேலாண்

மைக் குழு மறுகட்டமைப்புக்

கூட்டம் சனிக்கிழமை நடை

கி.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

ஆசிரியர் பயிற்றுநர் ச**ு**முத்து

ராஜ் பார்வையாளராகக் கலந்து

கொண்டார். பள்ளி மேலாண்

தலைமையாசிரியர்

பெற்றது.

இதற்கு

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் (முன்னர் எக்விடாஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் என அறியப்பட்டது) பெருநிறுவன அலுலலகம்: எண்.769, ஸ்பென்சர் பிளாசா, 4வது தளம், பேஸ் II, அண்ணாசாலை, சென்னை, தமிழ்நாடு - 600002 போன் : 044 - 4299 5000, 044 - 4299 5050

. ധെക് ക്രവ്യൂട്ട് ഉയെഖുന്നു ക്ന**ം**ഖീന

லட்சுமியும், துணைத் தலைவராக

தவச்செல்வியும், 24 உறுப்பினர்

களும் இந்தக் கூட்டத்தில் தேர்வு

வரி, தண்டாயுதபாணி, ஜெயக்கு

மார், ஸ்ரீமதேநாயகி, அம்சகலா,

ஆய்வக நிர்வாக பயிற்றுநர் முத்

துலட்சுமி, சிறப்பாசிரியர் மாரி

யம்மாள் உள்ளிட்டோர் கலந்து

இதில் ஆசிரியர்கள் மகேஸ்

செய்யப்பட்டனர்.

கொண்டனர்.

சுவாதீன அறிவிப்பு அசையா சொத்துக்கானது விதி 8 (1) கீழே கையொப்பமிட்டுள்ளவர் எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் விமிடெட்-ன் அதிகாரப்பூர்வு

அலுவலராக இருக்கின்றபடியால் 2002ம் (54/2002) ஆண்டு கடனீட்டுச் சொத்துகளை ரொக்கமாக்குதல், நிதிச் சொத்துக்களைச் சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச்ட்டம் பிரிவு 13(12)ள் கீழும், அதற்குத் தொடர்புடைய 2002ம் ஆண்டு கட்ளீட்டுச் சொத்து மீதான உரிமை அபலாக்க விதிகள் 3-ன் கீழும் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும் கடன்தாரர்களுக்கு: / ஜாமீன்தாரர்களுக்கு: கீழே குறிப்பிட்டுள்ள தேதியிட்ட கோரிக்கை அறியிப்புகளை அனுப்பி அந்த அறியிப்பு கிடைத்த 60 நாட்களுக்குள் அந்தந்த கோரிக்கை அறிவிப்புகளில் குறிப்பிட்டுள்ள செலுத்த வேண்டியுள்ள கடன் பாக்கிகளைச் செலுத்தமாறு கோரப்பட்டது. ஆனால், கடன்நாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள பாக்கி தொகையை முழுவதும் செலுத்த தவறிவிட்டதால் கடன்தாரர்களுக்கும் / ஜாமீன்தாரர்களுக்கும் / பொதுமக்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது யாதெனில் மேற்படி சட்டம் 13 (4) மற்றும் அதற்குத் தொடர்புடைய மேற்படி விதி 8-ன் கீழ் தமது அதினரத்தைப் பயன்படுத்தி கீழே விவரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை அதினரப்பூர்வ அலுவலர் தமது சுவாதீனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார். எனவே முக்கியமாக கடன்தாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இதன் மூலம் எச்சரிக்கப்படுவது யாதெனில், சுவாதீனமாகியுள்ள மேற்படி அடமான சொத்து விஷயத்தில் எவரும் எவ்வித பேரமோ / நுடவடிக்கையோ வைத்துக் கொள்ள கூடாது. மீறி வைத்துக் கொண்டால் அது எக்லிடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வியிடெட்-க்கு கீழே குறிக்கப்பட்டவாறு தொகைகளுடன் அதற்குண்டான வட்டி மற்றும் பிற செவவுகள் சேர்த்து செலுத்துவதற்கு கட்டுப்பட்டதாகும். சட்டம் பிரிவு 13 தணை பிரிவு 8-ன் படி கடனிட்டு சொத்துக்களை மீட்டு கொள்வதற்கு கால அவகாசம் உள்ளது என்று கடன்தாரரின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

கடனிட்டுச் சொத்துக்களின் விவரங்கள் (அசையா சொத்து / கள்) இணை கடன்தாரர் பெடர் கிளை: சிய்மக்கல் கணக்கு எண். SESMMKL0430674 கடன்தாரர்கள்: திரு.குஞ்சிராஜன்
 திருமதி.தமிழ்செல்வி

சிலகங்கை பதிவு யாவட்டம் மற்றும் திருப்புவனம் துணை பதிவாளர் அதுவலகத்திற்குட்பட்ட சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, பழையறூர் குழுவம், குருந்தன்குளம் கிராயம், மனைவாரி தோராய டிட்டா எனர். 705, பழைய சர்வே எனர். 114/2, புதிய சர்வே எனர். 114/48 மற்றும் சர்வே எனர்.114/49-ன்படி 920 சதுர அடி நிலம் மற்றும் பொது வழியுடன் உள்ள கட்டிடம், மேலும் அதனுடன் இணைந்த அனைத்து துண்டுகளும். பகுதிகளும். எல்லைகள்: வடக்கில்: அரசாங்க நிலம், தெற்கில்: திருமதி.இருளாமி அவர்களின் காலி நிலம், கிழக்கில்: சாலை, மேற்கில், தெற்கு வடக்காக கால்வாய் அளவுகள் : கிழக்கு மேற்காக : 46 அடி, வடக்கு தெற்காக : 20 அடி மொத்தம் 920 சதுர அடி. இந்த சொத்து சிவகர்கை பதிவு யாவட்டம் மற்றும் திருப்புவனம் தணைப்பதிவு மாவட்டத்திற்குட்பட்டது. இதனுடன் அங்கு உள்ள கட்டிடங்கள் பற்றும் கட்டுமானங்கள், உரிமைகள், மற்றும் பூமிலில் பொருத்தப்பட்டுள்ள அல்லது நிலத்தில் நிலையாக பொருத்தப்பட்டுள்ள ஏதேனும் பொருட்கள் தற்போதும் எதிர்காயத்திற்கும் சேர்ந்தது மற்றும் அனைச்சு வசகி உரிமைகள், வயக்கமான உரிமைகள் உட்ட

கிளை: புதூர் கணக்கு எண். SEPUDUR0339961 கடன்தாரர்கள்: 1. திரு.முருகள் 2, திருமதி. சின்னபொண்ணு

கோரிக்கை அறிவிப்பு தேதி/தொகை 11-06-2024 & @.10,53,051/-30.08.2024 மதுரை வடக்கு பதிவு மாவட்டம் மற்றும் ஒத்தக்கடை துணைப்பதிவு மாவட்டத்திற்குட்பட்ட மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு தாலுகா, வெள்ளியன்குன்றம் மதுரா, 81, மாத்தூர் கிராமம், பழைய பட்டா எண்.149, அதன் பிறகு பட்டா எனர். 1389, மறு சர்வே எண்.451/2-ன்படி 2 ஏக்கர் 52 சென்ட் தற்போது UDR பட்டா எண்.380, UDR சர்வே எண்.75/2-ன்படி 1.02.0 ஹெக்டேர்-ல் மத்திய பகுதியில் 76 சென்ட் (தற்போது UDR புதிய சர்வே எனர். 75/2B1A) கிழக்கு பகுதியில் 2 சென்ட் மொத்தம் 872 சதர அடி நிலம் மற்றும் பொது வதியுடன் உள்ள கட்டிடம், மேலும் அதனுடன் இணைந்த அனைத்து துண்டுகளும், பகுதிகளும், எவ்வைகள் : வடக்கில் : காசிமாயன் அவர்களின் சொத்து, தெற்கில்: முருகள் அவர்களின் சொத்து, கிழக்கில்: முருகன் அவர்களின் சொத்து, பேற்கில்: பாண்டியன் அவர்களின் சொத்து பற்றும் நடைபாதை, மொத்தம் **872 சதுர அடி.** இந்த சொத்து மதுரை வடக்கு பதிவு மாவட்டம் மற்றும் ஒத்தக்கடை துணைப்பதிவு மாவட்டத்திற்குட்பட்டது. இதனுடன் அங்கு உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்கள், உரிமைகள், மற்றும் பூமியில் பொருத்தப்பட்டுள்ள அவ்லது நிலத்தில் நிலையாக பொருத்தப்பட்டுள்ள ஏதேனும் பொருட்கள் தற்போதும் எதிர்காவத்திற்கும் சேர்ந்தது மற்றும் அளைத்து வசதி உரிமைகள் / வழக்கமான உரிமைகள் # LUL கோரிக்கை அறிவிப்பு தேகி/தொகை சுவாகீன கேகி

11-06-2024 & 65.1,76,296/-31.08.2024 கேகி: 01.09.2024 ஆதிகாரப்பூர்வ அலுவலர் எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெப் இடம் : மதுரை

epaper.dinamani.com

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் CIN: U74900TN2014PLC098517

> பதிவு அனுவகைம் : "தன் பில்டிங்", 827, அண்ணா சாகை, சென்னை - 600 002. தொலைபேசு : 044-2852 1451.

இணையதனம் : www.chennaisuperkings.com; மின்னஞ்சல் : investor@chennaisuperkings.com பங்குதாரர்களுக்கான அறினிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெடின் பத்தாம் ஆண்டு உறுப்ரினர்களுக்கான பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 27, 2024, வெள்ளிக்கிழமை காலை 10.20 மணிக்கு (இந்திய நேரம்), கம்பெனிகள் சட்டம் 2013ண் பொருந்தக்கூடிய பிரிவுகள் மற்றும் அது சார்ந்த விதிகளிண்டியும் மற்றும் பெருநிறுவணங்களின் விவகாரங்கள் அமைச்சுகத்தின் (MCA) ஏப்ரல் 8, 2020, ஏப்ரல் 13, 2020, மே 5, 2020, ஜணவரி 13, 2021, மே 5, 2022, டிசம்பர் 28, 2022 மற்றும் செப்டம்பர் 25, 2023 தேதிமிட்ட பொது கற்றுநிக்கை எண்கள். 14/2020, 17/2020, 20/2020, 02/2021, 02/2022, 10/2022 மற்றும் 09/2023 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவாறு காணொளி காட்சி அல்லது இதா ஒனி ஒளி (VC/ OAVM) மூலமாக 29.08.2024 தேதியிட்ட அறினிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு சாதாண மற்றும் சிறப்பு பரினத்தனைகளை செய்ய நடத்தப்படும் என்று இதன் மூமை அறிவிக்கப்படுகிறது.

 மேற்குநிப்பிட்ட MCA சுற்றநிக்கைகளின்படி உறுப்பினர்களின் 10ம் ஆண்டு பொறுக்குழுக் கூட்டம், மெய்நிகர்வழி மூலம் அதாவது காணொளி காட்சி ("VC") அல்லது இதர ஒலி ஒளி ("OAVM") மூலம் பொதுவெளியில் பங்குதார்கள் பங்குபெற்று ஓட்டனிக்கும் நேரடிக் கூட்டத்திற்கு பதிகைக நடத்தப்படும்.

 மேற்கூறிய சுற்றநிக்கைகளின்படி, 10ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்திற்கான அறினிப்பு மற்றும் 31.03.2024ன் ஆண்டறிக்கை ஆகியவற்றை மின் வடினில், நிறுவனத்தில் அல்லது இண்டகிரேடட் ரிஜிஸ்ட்ரி மேனேஓ்பெண்ட் சர்வீசஸ் விரைவேட் விம்டெடுடன், அதாவது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரிடம் (RTA) / பங்கு வைப்பாளக்கிடம் (DPs) தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிந்திருக்கும் பங்குதாரகளுக்கு மிண்ணஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும். இந்த ஆவணங்களை நிறுவனத்தின் இணையதளமான www.chernaisuperkings.comகிருந்தும் மற்றும் தொலை மின்னணு வாக்கு வசதியளிக்கும் சென்ட்ரல் டெயாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) விமிடெயுன் (CDSL) இணையதனமான www.evotrigindia.comலிருந்தும் பதினிறக்கம் செய்து கொள்ளைய். பங்குதாரிகளுக்கு மேற்கூறிய ஆவணங்களை நிறுவனம் காகித வடிவில் அனுப்பாது.

 பங்குகளை பத்திர வடிவில் வைத்துள்ள மற்றும் தங்கள் மிண்ணஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளத பங்கு தார்கள் தங்களது மின்னஞ்சல் முகலரி, நிரந்தரக் கணக்கு எண் (PAN), ஆதார் எண், வங்கி கணக்கு னிபரங்கள், கிளையண்ட் யாஸ்டர் அறிக்கை மற்றும் மிண்ணணு கினியரிம் சேவை (ECS) உள்ள மகிய வியரங்களை நிறுவணம் / RTAக்கு அணுப்பி பதிவு செய்து கொள்ளவும்.

திறுவனத்திடம் / திறுவனத்தின் RTAனிடம் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளத பங்குதார்கள், திறுவனத்தின் 106 ஆண்டு பொதுக்குழுக் கூட்ட அறிவிப்பு, ஆண்டதிக்கையைப் பேறவும் மற்றும் திறுவணத்தின் பெரதுக்குழுகின் VC/OAVMல் கலந்து கொண்டு மின்வங்களிக்கவும் மற்றும் தொலை மின்னணு வாக்குப்பதினில் பங்கு பெறவும் மற்றும் புகுபதிவு விபரங்களை பெறவும் கீழ்க்கண்ட ஆவணங்களின் மென்றிரதிகளை இறுவணம் / இறுவணத்தின் RTAddios மின்னஞ்சல் முகனரியான investor@chennaisuperkings.com corpserv@integratedindis.inக்கு அனுப்பி பெறலைம்:

(அ) பெயர், ஃபோலியோ எண் / DP & Client ID, முழு அஞ்சல் முகவரி மற்றும் மிண்ணஞ்சல் முகவரியை குறிப்பிட்டு கையெழுத்திட்ட விண்ணப்பக் கடிதம்.

(ஆ) ஸ்கேன் செய்யப்பட்ட பங்கு பத்திரங்களின் மூன் மற்றும் பின் பக்கங்கள் (பங்குகளை பத்திர கடிகில் வைத்திருப்பவர் மட்டும்).

கய சான்றொப்பமிட்ட நிரந்தர கணக்கு எண் (PAN) நகல்; மற்றும் கய சான்றொப்பமிட்ட ஆதார் அட்டை / ஓட்டுணர் சு.ரியம் / கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) / சமீபத்திய வாம்கி

80.0 : Grahman

Cm@ : 31.08.2024

அறிக்கை நகல் (உறுப்பிணக்களின் முகவரிக்கான சான்று). பங்குகளை மின்னணு (Demat) வடிகில் வைத்துள்ள பங்குதாரர்கள் தங்கள் KYC விவரங்கள், கைபேசி எண் மற்றும் கின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தங்களது பங்கு வைப்பாளக்கிடம் (DPs) புதுப்பிக்குமாறு கேட்டுக்

கொள்ளப்படுகிறார்கள். பங்குதாரகளின் தொலை மின்னணு வாக்குப்பதிவுரிமை அல்லது வருகிற பொதுக்குழு கூட்டத்தில் வாக்களிப்புரிமையை தீர்மானிக்க 20.09.2024 வாக்குரிமைவரம்பு (CUI-Off) நாளக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

7. வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின் அழிவிப்சிலுள்ள தியாணங்களின் மீது தொலை மின்னணு வாக்கு (Remote e-Voting) மூலம் வாக்களிக்கும் வசதி நிறுவனத்தால் பங்குதாரிகளுக்கும் அளிக்கப்படும். மேலும், வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் மின்வாக்களிப்பு (e-voting) வசதியும் அளிக்கப்படும். பங்குதாரக்குக்கு தொலை மின்னணு வாக்குப்பதிவு முறை, பொதுக்குழுக் கூட்டத்தில் காணொளிக் காட்சி அல்லது இதர ஒனி-ஒளி காட்சிகள் மூலம் பங்கு பெறுதல் மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தின்போது நடைபெறவுள்ள மின்னணு வாக்குப்பதிவுக்கான னிரிவாண வதிமுறைகளை 10ம் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்திற்கான அறினிப்பில் வினக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

> சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கேட் விலிடெட்டிற்காக K.S. offletoermannete முழு நேர இயக்குண்